



# TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 4]

CHENNAI, WEDNESDAY, JANUARY 24, 2024  
Thai 10, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2055

## Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public  
issued by Secretariat Departments.

### NOTIFICATIONS BY GOVERNMENT

#### CONTENTS

	<i>Pages.</i>		<i>Pages.</i>
<b>COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT</b>			
Indian Stamp Act.—Remission of duty chargeable in respect of Instrument of lease entered into by the Industries under the Scheme "Promotion of Medical Devices Park". ..	24	Code of Criminal Procedure.—Constitution of District Munsif-cum-Judicial Magistrate Court at Elumathur Village in Modakurichi Taluk in Erode District. .. ..	24
Provision for the consolidation of duty chargeable in respect of issue of insurance policies by the Life Insurance Corporation of India, NB, Department, Divisional Office, Madurai for certain period. .. ..	24	<b>தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை</b>	
<b>HOME DEPARTMENT</b>			
Constitution of District Munsif-cum-Judicial Magistrate Court at Elumathur Village in Modakurichi Taluk in Erode District under the Tamil Nadu Civil Courts Act. .. ..	24	Industrial Tribunal for Adjudication .. ..	25
		Labour Courts for Adjudications. .. ..	25

## NOTIFICATIONS BY GOVERNMENT

COMMERCIAL TAXES AND REGISTRATION  
DEPARTMENT

**Notifications under the Indian Stamp Act.**

**Remission of duty chargeable in respect of Instrument of lease entered into by the Industries under the Scheme "Promotion of Medical Devices Park" under the Act.**

[G.O. Ms. No. 136, Commercial Taxes and Registration (J1),  
12th December 2023, கார்த்திகை 26, சோபகிருது,  
திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/CTR/50/2024.—In exercise of the powers conferred by clause (a) of sub-section (1) of section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby remits the duty chargeable under the said Act in respect of instrument of lease entered into by the Industries / allottees at State Industries Promotion Corporation of Tamil Nadu Limited (SIPCOT) Industrial Park, Oragadam Phase-II (Vaippar Mathur Scheme), Kancheepuram District for promoting Medical Devices Park in the State under the Scheme "Promotion of Medical Devices Park" by Department of Pharmaceuticals, Ministry of Chemicals & Fertilizers, Government of India.

2. This notification shall be deemed to have come into force on the 30th day of March 2022.

B. JOTHI NIRMALASAMY,  
Secretary to Government.

**Provision for the consolidation of duty chargeable in respect of issue of insurance policies by the Life Insurance Corporation of India, NB, Department, Divisional Office, Madurai for certain period under the Act.**

[G.O. (Rt.) No. 506, Commercial Taxes and Registration (J1),  
22nd December 2023, மார்ச்சு 6, சோபகிருது,  
திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/CTR/51/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the payment of consolidated stamp duty of Rs.75,00,000/- (Rupees Seventy Five Lakhs Only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the Life Insurance Corporation of India, NB Department, Divisional Office, Madurai for the period from 01.10.2023 to 31.03.2024.

S. SYED KHASEEM,  
Deputy Secretary to Government.

HOME DEPARTMENT

**Constitution of District Munsif-cum-Judicial Magistrate Court at Elumathur Village in Modakurichi Taluk in Erode District under the Tamil Nadu Civil Courts Act.**

[G.O. Ms. No. 749, Home (Courts -III), 29th December 2023,  
மார்ச்சு 13, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/HO/52/2024.—In exercise of the powers conferred by the first paragraph of section 4 of the Tamil Nadu

Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu, hereby alters the number of District Munsifs to be appointed under the said Act for Erode District as ten with effect from the date on which the District Munsif assumes charge of the District Munsif's Court at Elumathur Village in Modakurichi Taluk

NOTIFICATION-II

[G.O. Ms. No. 749, Home (Courts -III), 29th December 2023,  
மார்ச்சு 13, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/HO/53/2024.—In exercise of the powers conferred by the second paragraph of section 4 of the Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu, after consultation with the High Court, Madras, hereby fixes the number of District Munsif to be appointed for District Munsif's Court at Elumathur Village in Modakurichi Taluk in Erode District as one with effect from the date on which the District Munsif assumes charge of that Court.

NOTIFICATION-III

[G.O. Ms. No. 749, Home (Courts -III), 29th December 2023,  
மார்ச்சு 13, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/HO/54/2024.—In exercise of the powers conferred by section 10 of the Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu, hereby directs that in the District of Erode, the Subordinate Judge's Courts at Erode shall have and exercise original jurisdiction over the District Munsif's Court at Elumathur Village in Modakurichi Taluk, in addition to its existing jurisdiction with effect from the date on which the District Munsif assumes charge of the District Munsif's Court at Elumathur Village in Modakurichi Taluk.

**Constitution of District Munsif-cum-Judicial Magistrate Court at Elumathur Village in Modakurichi Taluk in Erode District under the Code of Criminal Procedure.**

[G.O. Ms. No. 750, Home (Courts -III), 29th December 2023,  
மார்ச்சு 13, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/HO/55/2024.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 11 of the Code of Criminal Procedure, 1973 (Central Act 2 of 1974), the Governor of Tamil Nadu, after consultation with the High Court, Madras, hereby establishes a Court of Judicial Magistrate at Elumathur Village in Modakurichi Taluk in Erode District.

P. AMUDHA,  
Principal Secretary to Government.

**தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை****Disputes between Workmen and Managements referred to Industrial Tribunal for Adjudications.****வெஞ்சர் லைட்டிங் இந்தியா லிமிடெட், சென்னை.**

[அரசாணை (டி) எண் 707, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 28 டிசம்பர் 2023, மார்ச்சு 12, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/56/2024.—சென்னை, வெஞ்சர் லைட்டிங் இந்தியா லிமிடெட், நிர்வாகத்திற்கும் சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்சங்கத்தில் உள்ள கோரிக்கையை சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

மேலும் 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கம் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

**எழுவினா**

"2021-2022 ஆம் ஆண்டுக்கான போனஸ் 20 சதவீதம் மற்றும் கருணைத் தொகை ரூ.15,000/- வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்."

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கம் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

**Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudications.****தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட், மதுரை**

[அரசாணை (டி) எண் 675, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 15 டிசம்பர் 2023, கார்த்திகை 29, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/57/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (மதுரை) லிட், மதுரை என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனம், மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கம் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

**எழுவினா**

திரு. V. ஜான்சன், தேர்வுநிலை ஓட்டுநர் (பணி எண்.DR.10805) என்பவருக்கு வருடாந்திர ஊதிய உயர்வினை ஓராண்டு காலத்திற்கு அதன் திரண்ட பயனின்றி நிறுத்தம் செய்து நிர்வாகம் வழங்கிய 30.09.2020 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கம் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு மதுரை, தொழிலாளர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

**அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி.**

[அரசாணை (டி) எண் 682, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 15 டிசம்பர் 2023, கார்த்திகை 29, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/58/2024.—அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும், அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடி) திருநெல்வேலி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கம் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

**எழுவினா**

மதுரை திரு. S. டேவிட்ராஜா, ஓட்டுநர் உடன் நடத்துநர் (பணி எண். 33571) என்பவருக்கு 26.01.2021 குடியரசு தினத்தன்றும், 27.01.2021 முதல் 29.01.2021 வரை மூன்று நாட்கள் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுத்ததற்கு ஆப்சென்ட் போட்டு சம்பள இழப்பு ஏற்படுத்தி ஒரு வருடம் தொடர் விளைவின்றி ஊதிய உயர்வினை தள்ளி வைத்து வழங்கப்பட்ட அலுவலக ஆணை எண். 446132/டி.எஸ்1/அ.வி.போ.க./2021, நாள்.26.02.2022-ன்படி வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து சம்பளத்தை பெற்று தர வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கம் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

**குமார் ஜயந்த்,**

அரசு கூட்டுத் தலைமைச் செயலாளர்.